



MORNING STAR

Registered as a Newspaper

Published every Friday

VOL. 105

JAFFNA, FRIDAY, Jan. 26, 1945

NO. 4.

RIGHTEOUSNESS EXALTEETH A NATION, BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE.

Communications

Letters to: THE ENGLISH EDITOR,
Vadukodai &
THE TAMIL EDITOR,
Uduvali, Chunnakam.

News to: THE NEWS EDITOR,
Telliappalai.

Advertisements,
Inquiries &
Remittances to: THE MANAGER,
Telliappalai.

NEWS

LOCAL

Increment to Pandit Teachers

We understand that at the Instance of Mr. S. Natesan, M. S. C., a code amendment restoring the special increments to Pandit teachers has been passed by the State Council recently. The same provision existed before and was deleted in December 1941, as a retrenchment measure.

Amendment to Education Code

An amendment to the Education Code which states that no fees can be charged in any Central School, was approved by the State Council last Friday. The suppression of fees is considered to be an essential condition of the Central School system since it is the policy of the Department to establish them in the centre of a group of Vernacular schools from whom they can take over the post-primary education completely.

Youth Parliament

Quite apart from the activities of the Central Y. M. C. A. Forum, a novel feature has been introduced in the way of an All-Ceylon Youth Parliament which aims to bring the Youth of Ceylon of both sexes to discuss matters appertaining to economic, social, educational and similar other problems affecting the country. The first meeting has been fixed for February 16 & 17, at the Central Y. M. C. A. The speaker of the Forum, Mr. Cyril Masilama, will preside.

Indians demand full franchise and a Joint Cabinet

The Ceylon Indian Congress in a memorandum addressed to the South-Burial Commission demand citizenship rights for Indians in this country and urge that the words "Ceylonese Citizen" should be so defined in the constitution itself as to include within its scope all Indians in this country who have resided in Ceylon for a period of five years and who are willing to make a declaration of intention to make Ceylon their permanent home. They also demand full and complete adult suffrage and favour a unicameral system for Ceylon.

V. V. C. for Alavetty

At a public meeting of the residents of Alavetty North, held last Wednesday, presided over by Pandit K. Navaneetha Krishna Bharathi. Mr. C. Thilagharaj declared open a Victory Volunteer Centre for Alavetty.

Unique results of London L. L. B. Exam.

We understand that all candidates in the London University L. L. B. Test and First Exam. for Medical Degrees held in Ceylon last year, have failed.

Jaffna Apothecaries' Cup Soccer Competition

The R. A. F. has come out winners of 'A' Division of the above competition by beating the Co-operative Department by 2 goals to 5 last Saturday. The R. A. F. will meet the winners of the 'B' Division in the finals on the 3rd of February.

Visit of Sir Clifford Figg

At the invitation of the Ceylon Government, the Secretary of State for the Colonies has arranged for his business adviser, Sir Clifford Figg to visit Ceylon towards the end of February to discuss problems connected with the tea and rubber industries, particularly in their long-term aspects.

Loss on Extra Rice-ration

It is understood that when the time comes for the Board of Ministers to apply itself to the task of balancing the budget for the next financial year, it is likely to be faced with a substantial deficit resulting from the increase of rice ration which commenced in January. To meet the situation the Board of Ministers is faced with the prospect of having to increase the price of rice and of some other food

commodity, for instance sugar or subsidising rice and meeting the deficit by means of taxation.

Death of Mr. H. R. Freeman

The death occurred on Tuesday after a brief illness of Mr. H. R. Freeman, member for Anuradhapura in the State Council. He was the foremost champion of the villagers of the Dry Zone. John Sills' famous book was dedicated to him as a tribute to his labours on their behalf. In the distinguished list of Westerners who have striven to imbibe something of the eastern way of life and adopt themselves to the country of their adoption Mr. Freeman will have a high place.

'Grow More Food' Association, Manipay

"Owner cultivators should help themselves by forming Volunteer Patrols to protect produce in their fields against thieves, and public opinion should be roused in villages to combat petty thefts" said Mr. C. Thilagharaj, presiding over a public meeting of farmers of Manipay Parish on Thursday 18th instant. Mr. S. Mutteumarasamy, Secretary, outlined a scheme formulating groups of volunteers under responsible leaders to patrol at night paddy fields until harvesting time. Among the resolutions passed by the meeting was one appreciating the excellent co-operation of Mr. E. J. Gunawardena, Officer-in-charge of Anaicottal Police Station and his Staff with the activities of the Vigilance Party formed by the Chairman, and another to lead a deputation to the Minister of Agriculture to submit various hardships of cultivators experienced by the Jaffna farmer.

The Malayan Ceylonese Association

The Twelfth Annual General Meeting of the above Association was held at Keerimalai on Friday, 19th inst. with Dr. C. Obelliah in the chair. After the adoption of the Annual Report and the Balance Sheet, the Chairman congratulated Mr. V. Supplah who was the first Malayan Ceylonese to be appointed a J. P. by the Ceylon Government. Mudaliyar V. Ponnambalam, Mr. S. Annamalai, and several others paid glowing tributes to Mr. Supplah who replied thanks. The election of office-bearers resulted as follows:—*President:* Mr. V. Supplah, J. P., *Vice President:* Mr. S. Nallathambi, *Hon. Secretary:* Mr. A. Thambirajab, *Treasurer:* Mr. V. N. Bartlett.

Personal

Mr. W. R. Chanmugam, the Acting Government Analyst, has returned to Colombo, after a visit to India. He visited practically all the laboratories and industrial factories in Bangalore and Mysore.

Obituary

We regret to record the death of Mr. H. S. Perera, Director of Education, news of which we have received as we go to Press.

The death occurred at Vadukodai, last Saturday of Eliza Sinnammah, wife of Rev. E. T. Williams, Minister of the J. C. S. I. U. C. The funeral took place the next day at Vadukodai. Rev. A. C. Thambirajab, Rev. S. Kulandran and Canon Somasundram officiated. The deceased lady leaves behind besides her husband, three sons, Mr. Ariam Williams of Wardha, Mr. S. S. Williams, Station Master and Mr. Soundrum Williams of Jaffna College, and two daughters, Mrs. N. S. Sanders and Mrs. G. S. Obelliah to whom her loss.

The death occurred on Monday the 22nd at the Government Hospital, Nawara Eliya of Mr. S. G. Joseph, Tea-maker, Park Estate, Kandapola. The remains were brought to Jaffna and the funeral took place the next day at his residence, "Rossignol," S. Erilalai. Rev. J. M. Singanayagam, the Pastor of the Parish, conducted the service assisted by Revs. S. Kulandran, G. D. Thomas, S. T. Aseervatham and Rev. M. N. N. He leaves behind besides his wife, two daughters and a son, relations to whom his loss.

INDIAN

Editing the "Mahabharatha"

Working at three different centres in India—Poona, Santiniketan and Tanjore on all available manuscripts collected from different sources in the country and outside and guided by an editorial board, groups of Sanskrit scholars are engaged on a work of national importance, the preparation of the first comprehensive edition of the Mahabharatha, the world's greatest epic poem. The task started 25 years ago and will probably be completed only in 1950. The first general editor, Dr. V. S. Sathankar died in 1943. The present general editor is Dr. S. K. Belvalkar, a retired member of the Indian Educational Service. The whole work is expected to cover 23 volumes.

Christmas at Sevagram

Christmas was celebrated in Sevagram with due solemnity. The usual day's work was not interrupted, but Christmas was interwoven into the day's labour in harmonious manner. In the Hindustani Talimi Sangh assembly room, Mrs. Mary George and Shri Aryanayakam conducted a brief and solemn service. Some select Christian hymns were sung and select readings from the Gospels were given. Shri Asha Devi translated part of the Sermon on the Mount, into Hindustani. At the evening prayers in front of Gandhiji's cottage Dr. Sushila Nayyar, Mrs. Mary George and Shri Aryanayakam sang one of Gandhiji's favourite hymns. After the prayers were over, students of the Basic Education Training Camp staged tableaux from the life of Christ. A written message which Gandhiji gave at the evening prayers was read by Dr. Sushila Nayyar since Gandhiji was still unwell. In the message Gandhiji said that since the Ashram had accepted the creed of equal respect and regard for all religions, Christmas was a holy day for the Ashram also. "Let us look into our hearts to-day and expel all that besmirches our soul." He added that the time has come when all of us should be ready to die for the truth. Others in the world to-day are killing in the name of truth but Christ died on the Cross for truth. Let us follow in his footsteps. Numerous villagers attended the function.

GENERAL

New Use for Penicillin

Penicillin, says its discoverer, Professor Fleming, may appear on the market in the form of toothpastes and lipsticks to combat bacteria. The drug has proved itself efficacious against many forms of disease germs.

FOREIGN

America honours eminent Chinaman

Mr. H. H. Kung, Finance Minister and Vice-President of the Chinese Council, was recently conferred the Degree of Doctor of Laws by the University conducted by the Roman Catholic Missionaries in New York. Mr. Kung is a descendant of the great Chinese philosopher, Confucius.

THE LATE EBENEZER GUNARATNAM DANIEL AND THE FOURTH COMMANDMENT IN THE HEBREW DECALOGUE

The passing of Ebenezer Gunaratnam Daniel of Kopya urges me to seek a permanent record somewhere of an episode in his life, which should interest Christian people of all persuasions. I feel I should begin with an apology to all the dramatic personae, though there is nothing in the story of which any of them need be ashamed. Some years ago, a party of us were invited to dinner by the late Tashildar C. H. Kattiravelpillai in his home in Araly; his lady was busy in the kitchen, and I suggested to the Tashildar that the menu was a secondary affair, and the lady's company would complete our happiness in the drawing room. The Tashildar pleaded his wife's insistence that the curries to be placed before honoured guests should be prepared by her own deft fingers. It happened to be the "Sabbath" day, and I tried that argument that it was hardly proper for a Christian woman to work so on the Sabbath day. With a gleam in his eyes, the old Tashildar broke forth in eloquence "Well, well, my lad, you have some pretension to theological learning, but you do not know the fourth commandment. With wounded pride I recited the *ipissima verba*. In it thou shalt do no manner of work, thou and thy son and thy daughter, thy manservant and thy maidservant, thy cattle and the stranger within thy gates. "There you are" he retorted, "good memory but poor understanding!" The wife is specifically omitted, he howled with his inimitable laugh. We all laughed, and I sat at his table forthwith and wrote to Bishop Mark Carpenter-Garnier and asked him if he knew of any theologian who had seen this before. Post haste the reply came, which I have as a treasure:—

My dear Cum,
It has probably not been noted before, but your uncle is perfectly correct! It shows how clearly it is recognised even in Heaven that the hungry male should have his Sunday Dinner.
Yours affectionately,
Mark Colombo.

Naturally for the next two or three weeks, I accosted clergy and laity alike with this incident, and every one was impressed and laughed heartily. But not dear old E. C. Danist (Requiescat in pace!) who he was faced with the poser. He smiled a cynical smile. "Shocking, shocking, Kumaraswamy, that you should regard woman as man's chattel. Woman hears the injunction in her own right. "Thou" is addressed to her as well" It was a great day when I met the Tashildar with the solution. "Splendid, splendid, beautiful explanation!" he said with his eyes gleaming even more than before. (May he too rest in peace!)

A. M. K. Kumaraswamy,
University, Ceylon,
20-1-45.

THE SHOP FOR THE BEST BOOKS

- Heat, Light, Sound and Magnetism and Electricity by Mckenzie.
- A Class Book of Physics by Gregory and Hadley.
- Light and Sound by Stewart.
- Elementary Calculus by A. S. Ramsey, M. A.
- Heat by Hutchinson.
- Plane Trigonometry Part I by S. L. Loney.
- Elementary " " by Hall and Knight.
- A Tale of two Cities.
- Practical Physics by Allen and Moore.
- Inorganic Chemistry by Oscroft.
- A Class Book of Physical Chemistry by Lawn and Sugden.

THE C. L. S. BOOK SHOP,
First Cross Street, Jaffna.

நீதி இராச்சியத்தார உயர்த்தும்; பாவமோ எந்தச்சனங்களுக்கும் இகழ்ச்சி.

புதினக் குறிப்புகள்

சமய ஆராய்ச்சிக் கூட்டம்

மேலே குறிப்பிட்ட கோகந்தோரி மாதவராமநாத சமய ஆராய்ச்சிக் கூட்டம் மாதவராம நாதர் சனிக்கிழமை களில் சபாநாட்டை 3 மணிக்குத் திறந்து சேவ ஆசிரமத்திற் உரிமென அறிவிக்கப்பட்டிருந்தது.

முதல் கூட்டத்தில் "சமய விஞ்ஞானம்", "உத்திய தத்துவ ஞானம்" என்றும் விஷயங்களில் விவாசனங்கள் வாதிக்கப்பட்டன.

வரும் பெப்புறவரி மாசம் 3 ம் திகதி சனிக்கிழமை உபேரவிருக்கும் "இராண்டாம் கூட்டத்தில் "தேவநாத சாஸ்திரம்" என்றும் விஷயத்தில் திரு. K. சுவரத்தினம் து கூட்டினை வாசிப்பார்.

பள்ளிக்கூடங்கள் விநீதகூயாகப்பட்டு வைகுரிசோய் கோகந்தேருவோடு தின்றுவிடாத நக்சேருட்டி, பலாவிருேட்டி, கந்தாமம் முதலியவிடங்களிலும் பரப்புவதாயால், சனங்கள் இதைக் குறித்து யோசிக்கத் தொடங்கினார்கள்.

மாணவ அறிசாரி திரு. C. குமாரசாமி சகாதார வைத்தியரோடு யோசனைசெய்து இங்கேயும் பரப்பாபடி தடுக்க முயற்சிகள் செய்வெண்ணெனக் கண்டனர். ஆதலால் வடபாக வித்தியாபிசாரியோடு கலந்தராயடி ஏற்பாடுகள் சுவன்கில் எல்லாக்குட்டி கலாசாலைகளை மூன்று கிழமைகளுக்கு முடிவைக்கவேண்டியெனத் தீர்மானம் செய்தது. அந்தப்படி பாடசாலைகள்

மூன்று கிழமைகளுக்கு மூடப்பட்டாயின. கிளைபாடுகள் கண்ணையாரியூப்பின், மதுபடிமும் பெப்புறவரி மாசம் 5 ம் திகதி வரையிற் கலாசாலைகள் திறக்கப்பட்டன.

கோல்பரி விசாரணைக்கலை
கிசும்பு ஜனவரி மாசம் 22 ம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணி தொடக்கமாகக் கோல்பரி விசாரணைக்கலை ஆரம்பித்தது. கோகந்த மண்டபத்தில் ball Room இல் தான் விசாரணைக்கலை கூடியது. கோல்பரி பிரபலம், சேர் பிரதமரின் வீசும், திரு. திருவோட்டி விசாரணைக்கலை அங்கத்தினராகும். என்னென விஷயங்களில் விசாரணை கடைபெறவேண்டியெனக் கொடுக்கப்பட்ட தரக்கோடு கேள்விக்கள் வாதித்தனர். அண்மிய கோல்பரி பிரபு தமது ஆரம்ப உபாசனாக்களைச் செய்தனர்.

கோல்பரி கேம்பிஷன்
இதவரை 170 யாதான்கள்க் கோல்பரி கேம்பிஷனிடம் வந்து சேர்ந்திருக்கின்றன. சென்ற திங்கட்கிழமை தொடக்கியிருக்கின்ற அரசியற் கூட்டத்திற்குச் சம்பந்தமாய் முதலாவது விசாரிப்பாய்ப்பாடு இத்தியயில் இலங்கை அரசாட்சிப் பிரதிநிதியும் நியமனத்தாக்கீதருக்கின்ற சோ தங்கிசி பண்டா பண்டொக்கே என்பவர், அவர் தமது சொந்த எண்ணக்கலை வெளிவினார்.

முதலாளிகள் Ceylon Chamber of Commerce இலிருந்தும் தூதகோஷ்டியெ மமவுண்க் சந்திக்கும்.

கோடுரி கோபயிஷன் வரும் பெப்புறவரி மாசம் 5 ம் திகதிமுதல் 7 ம் திகதி வரை யாப்பாணத்திற்கு விஜயமு செய்து வாரங்களெனச் செய்தி மெட்டியிருக்கின்றது.

வித்தியாபுத்தீதரிய விதிக்கல் தீர்த்தப்படல்
இனிமேல் வைப்பிக்கப்பட்டபோகின்ற மத்திய பாடசாலை விறி கல்விதற்கும் மனூக்கருக்குப் பள்ளிக்கூடச் சம்பளம் (School Fees) இல்லாதபடியால், அதற்கே வந்தப்பாபுத்தீதரிய விதிக்கல் மாற்றப்பட வேண்டியென்பது சென்ற 19 ம் திகதி கூடிய அரசாங்கசபையால் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றது. மத்திய பாடசாலை (Central School) யென்பது B. S. C வரைக்கும் கல்வி தரப்பட்டபடியும், அப்போப்பட்ட பாடசாலையை வித்தியாபுத்தீதரிய மத்திய பாடசாலை யென்ப பிரதிநிதப்படுத்தினார்.

இதகாரும் ஆசனில பாடசாலைகளிலும், தலிபாஷா பாடசாலைகளிலும் கல்வி தற்கும் மாணவர் பள்ளிக்கூடச் சம்பளம் கொடுக்கவேண்டியவராவார். சுவபாஷா பாடசாலை மாணவருக்கே சம்பளம் கொடுக்கவேண்டியதில்லை. இப்போ செய்யப்படுகின்ற திருத்தப்பிரகாரமாய் மத்திய பாடசாலை மாணவர் பள்ளிக்கூடச் சம்பளம் கொடுக்கவேண்டியதில்லை. மத்திய பாடசாலையாய் வருவதற்கு முந்தி ஆசனில உல்லது தலிபாஷா பாடசாலைகளிலிருந்தவைகளிலும் மாணவர் சம்பளம் கொடுக்கவேண்டியதில்லை.

பல சுவபாஷா பாடசாலைகளின் மத்தியில் ஒரு மத்திய பாடசாலையை ஆக்குவதும், இக்காலம் வகுப்புக்கு மேற்பட்ட கல்விமையியற் பாடசாலைகளை கொடுப்பதும் வித்தியாபுத்தீதரிய விதிக்கல் கொண்ட விஷயமானதினால், அப்படிப்பட்ட மத்திய பாடசாலைகளை ஆக்குவதற்குரிய விசேஷ பரிசீலனை மாணவருக்குப் பள்ளிக்கூடச் சம்பளமில்லாம லாக்குவதே யாம்.

பள்ளிக்கூடச் சம்பளம் கொடாமலே சுவபாஷா பாடசாலைகளிலே மாணவர்க்கு இரத்தம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பைத் தொடர்ந்து படிக்கலாமென்றாலும், மேற்படிப்பைப் படிக்கும்படி அவர்கள் மத்திய பாடசாலைகளுக்குப் போகவே வேண்டும்.

ஒப்புக்கொள்ளப்பட்ட இன்னொரு வித்யா விதி என்னவெனில்: கல்விமையும் ஆசனில பாடசாலையில் தலைமை உபாத்தியாய நியமனம் பெறுகிறவர் பட்டம்பெற்ற நவராயாவது, கல்வி ஆசனிலத்திற் பட்டியிடைத்து முதலாம் தராதலப பத்திரம் பெற்றவரும், இத்த வருட படிப்பிதல் அதுபவம் பெற்றவராயாவது இருக்கவேண்டும் என்பது.

அவ்வண்ணமே, தலிபாஷா பாடசாலை யில் தலைமை உபாத்தி உத்தரோகம் வகிக்கக்கடியவர் ஒன்றில் பட்டம் பெற்றவராயிருக்கல் வேண்டும். அவ்வக ஆசனிலத்தில், தலிபுத்து இருபாக்கையல் பட்டம்பெற்றி, 5 வருட படிப்பிதல் அதுபவம் பெற்றிருக்கல் வேண்டும்.

கீழ்க்கி விசேஷத்து கிணர்மா உவில்லியம்ஸ் அம்மாள்வர்களின் தேவியோகம்

தென்னிந்திய இக்கிய யாழ்ப்பாணச் சபாசங்கத்திற் பல்லாண்டு திருத்தொண்டாற்றி, தற்போது இளைப்பாறியிருக்கும் கணம், E. T. உவில்லியம்ஸ் குரவாசனவர்களின் அன்பார்த்த பாரியார் கீழ்க்கி E. S. உவில்லியம்ஸ் அம்மாள்வர்கள் சரி தியாயம் 1915 ம் ஆண்டு ஜனவரி மாசம் 21 ம் தான் அதிகாரம் 12.15 மணிக்கு இசுவாழ்வொருவிய் பரமபதமடைந்தார்கள். இவர்க்காலஞ்சென்றுமே கணம், B. H. கணம் போதகமாரர்களின் புத்திரி, கணம், E. T. உவில்லியம்ஸ் போதகரை விவாகஞ்செய்து, சென்ற 54 வருடங்களாக இவ்வறம் நடாத்தி, மூன்று ஆண்டுகளையும், இரண்டு மூன்றாண்டுகளையும் உக்களாயும், இரண்டு மூன்றாண்டுகளையும் உக்களாயும் வாழினார். பாக்கு வருடம் களுக்கு முன்னே பொற்காலியான விழாவும் கிணம்பெற்றினார்.

பிரேசு கோ ஆராதனை வீட்டில் சபைப் போதகர்களால் Revds, S. கோமகந்தரம், T. K. கேட்டிள், G. D. கோமன், S. குவேந்திரன் கண்ணல் குருமாரி இரவியோடு கடத்தப்பட்டது காலஞ்சென்றுப்போன அந்த அபாறம் குருப்பதினிக்கிரிய கல்விக்கலைக்கொல்லாமல் அமைப்பப்பெற்றது, ஓர் உத்தியாயகவும், பத்திரிணைத்தவராகவும் இருந்தாராகவும் அவரது சீவியத்தைக்குறித்தப் பேசப்பட்டது. கோம்காலியல் Revds, J. V. J., ஆண்டல், K. A. கந்தையா என்னும் போதகமாரின் உதவியோடு சபைப் போதகர் ஆராதனையை நடாத்தி அவர்களுடைய சரிசத்தைப் பூமிதானஞ் செய்தார்கள். அவருடைய மக்கள் திரு E. W. அரியசாயகம் (Wardha கல்விமுறையிலே ஆசிரியர்), S. W. சுவந்தராமன் (யாழ்ப்பாண கல்விக்கலை ஆசிரியர்), S. W. செல்வசாயகம், (C. G. R.) பெண்மக்கள் Mrs. N. S. சாண்டேன், Mrs. G. S. செல்வியா என்போர்.

அவரது ஆன்மா சமாநாணமடைவதற்கும்—ஏழாலை வாசரும், கந்தப்பனியென்ற இடத்திலுள்ள Park Estate இல் 45 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக Tea-Maker வேலையில்லுந்து, தமது வேலையை மேலதிகாரிகளுடைய மதிப்புக்கும் மெய்ச்சுதலுக்குரிய முறையில், கோமம், திதாமை, உண்மைப்பெற்றுக் குணகலைகளைப் பூண்டிருந்ததினால், அத்தோட்டத்தின் உதவிச் சுப்பிரிண்டென்டென்டின் ஆகவர்த்தகத்தாது தமது வேலையை நடாத்திவந்த திரு. சுமுலேஸ் சிசினாயா போசேய் என்பவர் உதிரக் கொதிப்பு கோமகாலப்பட்டித் தமது 63 ம் வயதில் சென்ற 22 ம் திகதி சோமநார்த்தனது தந்திரம் 5 மணிப்பால் இசுவாழ்வொருவியர். அவரது சரிசம் துவரெலியாய்விருந்து கோட்டர் பல் மூலம் அடுத்த நாள் ஏழாலைக்குக் கொண்டு வரப்பட்டது. பிரேசு கோ ஆராதனை வீட்டிலும் சேக்காலைமீலும் நாளான கந்தமயித் திரர் கல்விக்கலை சபைப் போதகர்கள் V. B. முத்தவேலு, கணம், S. கோமநார்தன், கணம், S. கோமநார்தன், கணம், S. கோமநார்தன் என்பவரும் என்னும் குருமாரி

இரவியோடு கடத்தப்பட்டிடு, ஏழாலைக் கலைச் சேக்காலைமீல் கல்விக்கலை செய்யப்பட்டது. அவரது பிரிவாற்றியுறமும் அவரது மனைவிற்கும், இருபெண் மக்களுக்கும், இணைநருக்கும் மெது அதுதராய் உரித்தாகுக. அவரது ஆன்மா சமாநாணமுறையாக.

யுத்தப் புதினக்கல்

மார்வால் வடகோல் ஜம்மன் தலைகாரியு பேரிலினை கோகந்தித் தமது சேனைகளைத் தரிதமாகக் கொண்டெடுக்கின்றார். கிழக்குப் புருஷியாவிலும், சிலெசியாவிலும் அதிக அதுகல்வெனெ ஸ்ருவின் அறிவித்திருக்கின்றார். உவாவிசொவுக்குப் பேர் வினாக்குமிடைத்தாரத்தின் மூன்றிலொன்றைத் தாண்டி அதி தரிதமாகத் திருப்புகள் செல்கின்றனவெனெ டன்னை ஹாப்பர் அறிவித்திருக்கின்றார்

கிழக்குப் புருஷியாவின் தலைகாரகிய கொளிக்ஸ்பேர்க்கைப் பிடிப்பதற்கு ரெஞ்சுகோசேவல்வியினுடைய சேனை முன்னேறுகின்றது.

—எருல்போர்க்கைத் தலிர்த்த வைய இடங்களிலேயெல்லாம் இக்கியகட்சியார் முன்னேறியே போகின்றனர்.

—சிறுநாட்டுக்கு வடக்கிலும், வடமேற்கிலும் ஜெர்மனியின் கெருக்கும் அதிக பலமாயிருக்கின்றது.

—செருகோசே வின் ஹாலாவி லுள்ள மெட்டிலிக்கு 43 மைலுக்கப்பாலுள்ள புளொக் என்னும் பட்டணத்தையப் பிடித்தக்கொண்டதற்குச் சேவாலத் காரியால் யத்தலிருந்து செய்தி பிரந்திருக்கின்றது.

—விக்காபென் என்னுமிடத்துக்கு 50 மைல் தூரத்திலுள்ளதும், மனல்லாவுக்கு 65 மைலுக்கப்பாலுள்ளதுமான தாண்டுகள் என்னுமிடத்தை அமெரிக்கர் கைப்பற்றிக்கொண்டனர்.

—யில்லியன் தீவுகளிலே யாப்பானியருக்கெனென் சமயவிசாரணைதோ, அதி சீக்கிரம் யாப்பான் தீவுகளிலே கடை

தேவாரம்

(இராகம்:2 மேகலம்)


அண்ணலே! என்றன் அப்பனே! இனிய அண்ணலே! அருளைநாற் தீங்கும் புண்ணியா! எளியேன் புன்மணத் தேவக்புருவில்த் தக்கெனக் குருகி எண்ணெடு பவங்கன் யாவும் யதற்றி எழிலுறு நின்றனார் அளித்தார் என்னுண் மணிபோல் காத்தாரட்சித் தீவலைகள் தடைத்தருள் கண்ணே!

2
தந்தை யிலையோ சரியினு முன்றன் கரணமே தொழுது சுதன் அலனூ என்னைத்தியென்ற பிழைப்பொறுத்தன்பாய் இரக்கலுன் கடலை வையாநக பத்திரித்த மெழுகுபோ லுள்ளம் பதைபதைத் தழலுளின் தோணன் சிந்தைகைத்துருகித் திருப்புகற்ருவாய் செல்வமே யேகா யகனே!

A. B. K.
“அனுக்கிரகப்பதி”,
தெலிப்பழையே,
22-1-45

பெற்று யாப்பான் னெடுப்பின்மைக்கப்படுமென Military expert ஒருவர் தீர்க்க தரிசனமுரைத்திருக்கின்றார்.

—ஆபுடனின் போரில் ஜம்மனிகு ஏற்பட்ட உயிர்க்கேதம் 1 லட்சத்த 20 யுதிரம் பேர். இவர்களில் 40,000 பேர் யுத சிணைகள் சேர சேககளுக்கு மொத்தச் சேதம் 55,421 பேர்.



குடைமார்க்க

கொளுக்கி ஓடுகள் UMBRELLA BRAND TILES

தற்போது விற்பனையாகி வரும் ஓடுகளில் அளவாற் பெரியதும் கிரயத்தார் குறைத்ததுமான ஓடு திதுவே. அரசாட்சியாருக்கு ஓடுகள் கொடுக்கும் தனிவார்த்தகர்:— ஜே. சேரூய் & பிறதர் தனி ஏஜண்டினர், யாழ்ப்பாணம்.

உமது கண்களில் தொந்தரவு உண்டா?

- 1. சிறு எழுத்துக்கள் உள்ள காசு தத்தை 14-16 இஞ்சு தூரத்திற் பிடித்த வாகிக்க இயலாமை.
- 2. தூரத்திலுள்ள பொருட்களைத் தெளிவாய்ப் பார்க்க இயலாமை.
- 3. வெளிச்சத்தில் கண் பார்வை கல்கவாயிருத்தல்.
- 4. மருந்துகளுக்குக் கூப்படாத இடைசீடாத தல்வலி முதலிய தொந்தரவுகளிருத்தல கண்ணுறு பாகிக்கப்பட வேண்டியென அறிந்து கொள்ளவும்.

கவனமனை கண்பரிசோதனை செய்யப்பட்டபின் எங்களிடம் வரவும். எஸ். சாள்ஸ் பத்திருறு, அனுமதிபெற்ற பல் வைத்தியரும் கண்பரிசோதக வைத்தியரும் Main Street, Jaffna.

யுத்தகாலப் பொருட் கட்டுப்பாடுகள்

ஹம்பர் துவி சக்கரத்தை ஒருபோதும் பாதிக்கமாட்டாது.

பொருவான கவனத்துடன் இத்தவி சக்கரத்தைப் பாதித்தால் தற்போதைய கெருக்கடியான காலம் முழுவதும் இவ்வியத்திரம் நின்றபிடிக்கும். இத்தகிடையில் இத்தருரிய பொருட்கள் ஏதேனே தேவையுண்டானால் கண்கள் எப்பொழுதும் அவற்றைக் கொடுக்கிறதற்குத் தயாராயிருக்கீரோம். மில்லர் லிமிடெட், ஹம்பர் துவி சக்கர ஏசண்டிகர்.



ஆகிலங்கு அன்பு பெருகக்
தேசமெங்கணும் சீமைபருகக்
பாசகீர்ப்பு பசித்திரமேயுந்
யேகாமைமீது என்றென்று மோங்குவே

உதய தாரகை

1945 ம் ஆண்டு ஜனவரி மீ 26 உ

பொள்ளினை நோக்கி
ருஷிய சேனை போருதல்
March to Berlin

ருஷிய சேனை வெற்றியை
நோக்கி ஜர்மனிய தலைகரைக் கைப்
பற்றிக்கொள்ளும்படி முன்னேறிப்
போகின்றது; அதனுடைய முன்னே
போற்றத்தைத் தடுக்கத்தக்க சத்துவ
மொன்றுமேயில்லை. இச் செய்தி
மொஸ்கோ ஒலிபரப்பிமுலம் வச்
திருக்கின்றது. ருஷியாவிலிருந்து
வரும் செய்திகளிலே புளுகுகொன்று
மேயிருக்கமாட்டாது. மார்ஷல் ஸ்டூ
லின் ஜர்மனியின் கிழக்கு அரணை
முழுதாய்ச் தாக்கி, இக் கொடு
முடிவுக்கு வரவே நினைத்திருக்கிற
ரென்பது சத்தரவுக்கும் விளங்கும்.
இரண்டு விஷயங்களிலே விசேஷ
வெற்றி ருஷியர் அடைந்திருக்கின்ற
னர். போலாந்தின் தலைகரமாகிய
உவார்சோவார், தென் போலாந்தின்
ஜர்மனிபருடைய மகா பெரிய அரணை
கிய கிருக்கோவும் ருஷியர்வசமாயின,
ஜர்மன் எல்லை நோக்கி அதிவலிய
சோவியற் சேனைகள் தீவிர கெதி
யாய்ச் செல்கின்றன. சர்தருவின்
சேனைபோ கிட்டத்தட்ட அழிந்து
பேயின் வெணச் சொல்லக்கூடிய அள
வாய்ச் பின்சாட்டி ஒடுகின்றது.
பாரிஸ் ககரம் கீழிருந்த புதினத்தின்
பின் ஐரோப்பாவிலிருந்து வரும்
விசேஷ புதினமிததான். ஆனால்
சென்ற வந்தாரோடு முடிவுக்கு
வராத யுக்தம் ஈழநாட்டுக்கு முந்தி
முடிந்துவிடுமென எண்ணவேபயமு
இத்தகாலத்தில் ஐக்கியபட்சியரும்
தங்களுடைய தாக்குதலை நடத்த
வேண்டுமென்ற ஒழுங்கு தவறி
கிட்டது.

சோவியெற் சேனை ஒரு முடி
வுக்கு வரவேண்டுமென எண்ணித்
தனது சத்துவங்களைமெல்லாம் ஒரு
முடிப்படுத்தி முயற்சிக்கின்றது.
ஆனால் பிரித்தானியரும் அமெரிக்க
ரும் அப்படிச்செய்ய முடியாதிருக்
கின்றனர். மேற்கூறியதுதான் இருக்
கிற நிலைபாடாகில், வெள்ளன் ஸ்டீரெட்
நோக்கம் நிறைவேற்றிவிட்டதெனச்
சொல்லலாம். வெள்ளன் ஸ்டீரெட்
ஆடுடன் யுத்தத்தில் தோலையிழந்த
மேய்தான். அவரது விசேஷ இடங்
கள் பிடிக்கப்பட்டன. அவரது
சேனைக்கு அதிக அழிவு கேடிட்டது.
ஆனால் முதலில் அவரது வெற்றி
ஐக்கியபட்சியருக்குச் சற்று ஆத்தி
ரத்தை யுண்டாக்கியிட்டது. அத்
துடன் அவர்கள் துழங்குகளும் எல்
லாம் மாற்றப்பட்டுப்போயின.
ஆனால் மேற்கிலிருந்து ஜர்மனிக்குள்
ஐக்கியகட்சி செல்ல, நற்ப்பாது ருஷிய
யரும் முன்னேறிப்போக, நுட்ப
ருடைய யுக்த அணிகளெல்லாம்
அழிக்கப்பட்ட சில கிழமைகள் போ
தியதென்றே சொல்லலாம். ஆகஸ்ட்
மசம்மவரை வெற்றி வரக்கூடுமென்ற
பிரதம மந்திரி சொன்னது ருஷிய
முன்னேற்றத்தைக் கவனிக்கும் நிசு

சொல்ல முடியாதிருக்கின்றது. ஜர்
மனிப் பின்னிட்டுப்போவது இன்
னெருக்கால் ஐக்கியபட்சியராக
எதிர்க்கிறதற்குரிய ஆயத்தமாயிருக்க
லாம். அதனால் ஐக்கிய பட்சியரு
டைய கம்பிக்கையை நிறைவேற்றும்
செய்யவுமாயிருக்கலாம்.

இலங்கை அடையவேண்டிய
அரசியல் நிலை

Ceylon and its Goal

சென்றவா முடிவிலே நியூ
யோர்க் காத்திலே கணினிளின்
இராசமா லிசிகர், குடியேற்ற காடு
களைப்பற்றிப் பிரித்தானியாவின்
அரசு முறைமைக்குறித்துப் பேசிய
போது, "செய்தமுடிக்கக் கூடிய
சிக்கல்களையே பிரித்தானிய சாம்
ராஜ்யிய பாபத்திபத்தெழீழ் குடி
யேற்ற காடுகளுக்குக் கூடிய அளவு
பூரண சுய ஆளுகையைக் கொடுப்
பதே தமது இலக்கு" எனச் சொல்லி
கிட்டார். இலங்கையின் வருங்கால
நிலைப்பற்றி 1943ம் ஆண்டிற்
பிரித்தானிய அரசாங்கம் வெளிப்
படுத்திய பிரசித்தம் பின்வருமாறு:
இலங்கை அரசியற் சட்டத்தை
மறுபடியும் கர்ந்து ஆராய்ச்சி
செய்வது இலங்கையின் உள்காட்டுக்
காரியங்களில் எல்லாம், பிரித்தானிய
இராசாசியங்கீழ், அது பூரணமான
அரசியற் பொறுப்பைப் பெற்றக்
கொள்ளச்செய்வதே" என்பது. இந்
தப் பிரசித்தம் இராசமா லிசிகர் பிரித்
தானியாவின் கல்லெண்ணக்கை அமு
ரிக்கர் மனங்களிலே உறுத்தும்
படி நியூயார்க்கிலே பேசிய சாரத்
தோடு பொருத்தமாயிராம லிருக்க
லாம். 1943ம் ஆண்டின் பிரசித்தப்
படி பார்ச்சில், சோலபரி மிசாரண்ச்சு
சபை வருகிறதற்கிடமில்லைபென்றும்,
அதிலே இலங்கைக்கு அந்தப் பிரி
சித்தத்திற் சொல்லப்பட்டதற்குக்
குறைந்தவோர் அடக்கலுத்தான்
வாப்புகிறதென்ற யீழமுண்டாக்கி
தென்றும் சொல்லப்படுகின்றது.
இதெல்லாமிப்படி யிருக்கபோதிலும்,
23ம் திகதி தங்கம் பிரசாரணையத்
தொடங்கியிருக்கிற சோலபரி கொமி
ஷனருக்கு எல்லா ஆசியும் மக்களமு
முண்டாவதாக வென்று இலங்கை
யின் கல்வாழ்வை கீருப்புகிற உத்தர
வாதமுள்ள எல்லாக் குழுவின்
வம் வழத்ததல் சொல்லுகின்றார்
கள்.

கொஞ்சமென்கிலும் கோட்ட
மில்லாத மனங்களினோடு சோலபரி
பிரிபுவும், அவரது கோடியாரும்
1943ம் ஆண்டின் பிரிசித்தத்
திற் கூறப்பட்டவற்றை கடைமுறை
யிற் கொண்டு வருவதற்கு உதவியா
யிருக்கின்ற எல்லாச் சட்டங்கள்கள
யும் கோட்டாராயவர்கள். அந்தப்
பிரிசித்தம் அச்சிடப்பட்டு அவர்கள்
முன் இருக்கின்றது; அதமேற்
கூறப்படும் திருத்தங்களும் அவர்கள்
முன்னிருக்கின்றன. அவற்றிற் சில
மந்திரிமாரர் திருத்திச் சிபாரிஸ்
செய்யப்பட்ட சட்டத் திருத்தத்
திலும் அகமத்தள்ளன. மந்திரி
மார் அனுப்பிய திருத்தத்தைப்பற்றி
இராசமா லிசிகர் அதிகம் கிதந்து
பேசியிருக்கின்றார். இந்தத் திருத்
தத்தை மந்திரிமார் திருப்பி எடுத்
துக்கொண்டாது பரிசாரண்ச்சுபை
யாரிடம் அறிவிக்கப்பட்டிருக்கி
யின்றது. அந்திருத்தம் மூலம்
மார்க்கிய சட்டத்தை நிரூபிக்கலா

மென்பது இராசமா லிசிகரது என்
ணம்.

சோலபரி கம்பிஷனரிடம்
இன்னொரு கிட்டமு நிருக்கின்றது.
இத்தொடரில் நியூயார்க்கில் திரு.
ஸ்ரன்ஸே பேசியவற்றை நினைக்கலாம்.
அதில் அவர் வகுப்பு வாதத்தை அதிக
மாய்ப் பெருப்பித்துப் பாராட்டுகின்
ார். நியூயார்க் குடியேற்ற காடு
களிலே பிரித்தானிய சொல்வாச் சில்
லாகிட்டால் அந்நாடுகளைல்லாட்டு
கின்றுகொண்டிருக்கின்ற சிதைத்
தாய்பிரிம், என்கின்றார். பிரித்
தானியர் இங்கேகிடைத்து வெளிப்
பட்ட அந்தக் கூண்டெம் எல்லாந்
தகிலேயாய்ப் போய்கிடும் என்கின்
ார்.

இப்படியே, வகுப்பு வாத முத்
விய கிமைகளைல்லாட்டுகின்றன
வெண்ப் பெருப்பித்துக் காட்டிய
போதிலும், உண்மையில் அப்படிப்
பெருப்பித்துக் காட்டுவதற்கு ஆதா
ரிமில்லை. அத்தலாமல், பிரித்தானியர்
இலங்கைகையிட்டு வெளியேற
வேண்டுமெனத் தற்போது சொல்
லிக்கொள்ளுகிற தலைவர்களு மில்லை.
இங்காட்டின் நிலையை கன்றய்க் கவ
னித்து, ஆராய்ச்சி செய்து, எல்லா
நாக்குக் கிருப்தையைக் கொடுக்குமோர்
அரசியற் கிட்டத்தை யாக்கி, சரி
யான தலைவர்கள்கீழ் இலங்கை
கூடிய அளவு பூரண சுய ஆளுகை
யைப் பெறும்படி செய்வதே சோல்
பரி கம்பிஷனரிளின் மகாபெரிய
உத்தரவாதமாகும்.

சிதவாக்குரிய பாகம்

உள் நிரையென்ன?

15ம் கதை

அகே நூற்றாண்டுகளுக்கு
முன்னே ஒரு அரசன் இருந்தான்.
அவனுடைய கட்டுப் பல் வனங்களுந்
நிறைந்த காடு. செவ்வப்பெருக்
குள்ள தேசம் சித்திராக்கங்கள்
மாட மாளிகைகளுள்ள பட்டணம்.
பெல்ஷாச்சார் எனப்பட அந்த அரசு
தனதாம். அவனொரு முறை
தனது இராச்சியத்திலுள்ள பிரிபுக்
களில் ஆயிரம் பேருக்கு ஓர் கிருத்
து செய்தான். பிரிபுக்கள் எல்லோ
ரும் அழைக்கப்பட்டனர். கிருத்
தோ மகா சம்பிரமண கிருந்து.
என்றென்ன உருசியுள்ள பதாந்
தங்கள் அகப்பட்டகூடுமோ அவை
யெல்லாஞ்சம்பாநிக்கப்பட்டன. உரு
சிகாமான போஜன பதாந்த்தங்கள்,
அதிரசமுள்ள பழவாக்கங்கள். அத்
துடன் வெறியை யுண்டாக்கும்
குடிவகைகளும் தாராளமாக வழங்
கப்பட்டன. அரசுமார் பிரிபுக்களும்
முந்து முட்டை குடித்தார்கள்.
புத்தி மழுங்கினது. கடவுளை மறந்
தார்கள். தேவாலயத் திலிருந்து
கொண்ட வடித்துக் கொண்டு வந்த
பரிசுத்தமான பொன் வெள்ளிப்
பாத்தாங்களை அவர்கள் செய்வார்க
கள். அப்பாத்தாங்களைக் குடிவகை
களை வார்த்து அரசன் குடித்தான்.
அந்த நேரத்திலே அவர்கள் கூடி
யிருந்த மண்டபத்தின் சுவரிலே
ஒரு கைகிரல் தோன்றி "தெக்கேல்"
என்று எழுந்தது. அந்த எழுத்து
அரசன் பார்த்தான். அவன் மனத்திற்
பயமுற் திகிலுமுண்டாயிற்று. அரசு
சன் கலங்கினான். அதன் கருத்தை
அறிய விரும்பினான். ஒரு குரளி
அந்தச் சொல்லின் கருத்தை அரசு
களுக்கு வெளிப்படுத்தினான். "தெக்
கேல்" என்றால் "நீ தாக்கிலே நிறுத்
தக் குறையக் காணப்பட்டாய்"
என்பது கருத்து. அந்த அரசனது
சீரிய தைக்கக் கடவுள் நிறுத்தப்
பாத்தாங்களை அது குறையக் காணப்
பட்டது. பொருட்களின் நிறையை
அறிவதற்கு ஓர் மூல அளவுகூறு
அதைப் "படி" என்று சொல்லுகி
ருந்தது. அது அரசுப்படி, இதுகுத்
தது. அது அரசுப்படி, இதுகுத்த
படி, இது பொருட்களின் நிறையை

அறிவதற்கு வழி. அதே மாதிரி
யாக மனுஷ சீரியத்தையும் கடவுள்
நிறுத்தப் பார்ச்சினார். கடவுட்
தன்மை (Godlikeness) அல்லது
நிறுத்தவைப்பி போலிருத்தல்
(Christlikeness) தன் மூல
அளவு, அந்த அளவை வைத்துத்
தான் மது சீரியங்கள் நிறுத்தப்
படும்.

பின்னையே உள் நிரையென்ன?
இருத்தற்புகளை ஒரு தட்டிற்
போட்டு, மற்றத்தட்டில் நீ நின்றால்
ஒருவேளை நீ 75 இருத்தலாயிருத்
கலாம், அதை நான் இங்கு கருத்
கிழலை. கடவுள் உன்னைத் தமது
தாக்கில் நிறுத்தான், உள் நிறை
என்னவாகும்? அவர் திறக்கும்
போது நீ சரியாய்க் காணப்படும்
படி கவனமாயிரு.

மைசூர் இராச்சியத்தின்
புரோகதி
Mysore's Scientific
Progress

இலங்கை அரசாட்சியின் (Acting
Analyst) ஆக இருக்கும் திரு. W.
R. சண்முகம் மைசூரிலும் பக்கநூ
ரிதுமுள்ள எல்லா ரசாயன பரீக்
ணசாலைகளையும் (Laboratories)
கைகிர்தொழிற்சாலைகளை (Indus-
trial Factories) யும் சேர்த்துத்
தீர்முடியென்ற அவர் இயம்புநீதி
பல காரியங்களை மேது காட்டிலுள்ள
வர்கள் கவனிப்பது அவசியம்.
அவர் சொல்வது: மைசூர் இராச்
சியம் பல வகையாலுரு சிறுத்த
விளக்குவதற்குச் "திரிமுத்திகள்"
விசேஷ காரணாவர், குடிசைகள்
மைசூரிலே கிருப்பிருக்கின்ற மகா
ராசாவும், தூக்கிப்புள்ள இயானும்
(Dewan), அகிகெட்டிக்கணமுள்ள
எஞ்சுகோரிய முவருமே அந்த
முழுமுத்தினாம்.

சாமுண்டி குன்றுகளில் நின்று
மின்னி மின்னிக் கொண்டிருக்கும்
மைசூர் பட்டணத்தையும் கோயுத்
கையும் அத்தடன் அந் தூரக்கிற்
காணப்படும் 13 மைல் நீளமான
பிருத்தவான் அணையையும் ஒருந்
காற பார்த்தால், அக்காட்சி பெருந்
காலும் பார்த்தவர் மனைக் கிட்ட
கலாது. பிருத்தவான் எனப்பட்ட
பூங்காவன கரம் இப்பகை வண்பு
களாரு குழப்பட்டுள்ளது. அதுமாத்
திராமல், மனுஷ பூக்கீசுக்கீமைபு
பவவற்றானுள் பூக்கீசுமும், பூம்
பாத்திக்கண் அமுதும் அமைத்துத்
தேவநலகமோ வென ஆச்சரியப்
படுத்தக்கதாய்ச் சேய் திரிபுக்
கின்றது.

சாஸ்கிர கிற்பன்னக்களைப்
பார்த்தாலோ, மண்டியா என்ற
பூக்கில் மதுசாரமென்பது ஆக்கப்
படும் கிண்த அதிக ஆச்சரியத்தைக்
கொடுக்கும். பெற்றிறல் எண்ணை
யின் சத்தைக்குறைக்க மதுசாரமும்,
பூக்கீசுக்கீசு ஒட்டிப்படி கரிமுலையு
ஆக்கப்பட்டு, எங்கும் பாக்கப்படு
கின்றது.

அதிக அருமையான பாற்சாலை
கள் மைசூரிலேதான் காணப்படுகின்
றன. இவ்வகைகளில் Rinderpest
என்னும் வேயுண்டாவக்த பீலலை.

மட்பாண்டங்கள் செய்யப்படு
மிடங்களையும், கண்ணாடி ஆக்கப்படு
மிடங்களையும், சந்தன எண்ணை
வடிக்கப்படு மிடங்களையும், செஷு
தூண்டாற்றல் முதலிய தொழிற் செய
கைகளையும் பக்கநூரிலே காணலாம்.
Tata Institute of Research
அங்குண்டு. Dr C. V. இராமன்
என்பவரே அதை உடத்துகின்றார்.

மைசூரிலே உணவுப்படுத்தல்
களின் கிலை நூற்றுக்கு 400 கிதி
மாய் ஏறிகிட்டாலும் இலங்கையோடு
ஒப்பிடிக்க மைசூர் பாரதிசென்றே
சொல்லவேண்டும்.



Friday, January 26, 1945

UNSEEMLY SCRAMBLE

We understand that there are about 170 memoranda that have been submitted to the Soulbury Commission on Reforms. Our surmise is that almost every one is concerned with a demand for peculiar privileges for some section, sub-section, sub-sub-section and so on of the people of the Island. The Commissioners have indeed a hard task in coming to any equitable decision in this babel of voices. The Imperial Government, and for that matter the Commission is concerned more with the grant of self-government in internal matters to the people of Ceylon, than with the nice adjudication of the claims of minute subdivisions of the various communities. We are afraid that the Commissioners will be vastly amused, and even disgusted, with the selfish scramble for legislative seats. What we are most afraid of is that the Commissioners might go away with the impression that in this fissiparous state of the people, any kind of self-government is impossible.

We do not know how many memoranda have been submitted that contain a complete scheme of reforms. The Ministers' Scheme has been officially withdrawn, but as the Secretary of State has said, it will be placed before the Commission. We happen to know that at least the All-Ceylon Tamil Congress has placed a complete scheme for discussion. No doubt they have urged their communal claims. But the very centre and pith of their document is concerned with a proposal for the achievement of self-government in the midst of all this clash of interests. They have gone to the root of the matter by pointing out that the only way of bringing harmony in all this confusion is to see that no single section should dominate over the others. In this they are only following a principle laid down by a former Secretary of State. In pleading for balanced representation the Tamils are speaking not only for themselves but for all the communities in the Island, the majority included. We say majority also because this is the only way in which they can achieve self-government which after all is the final goal of our endeavour and not selfish domination.

We are not opposed to various communities and sub-sections urging their peculiar claims. But we are anxious that they should not lose their sense of proportion and consider our great objective of responsible government as subsidiary! If it comes to a choice, mere communal interests should be sacrificed for the larger privilege of responsible government.

Speaking about the Tamil Community, we are sorry to note that there are little rifts that may mar the whole music. For instance, the so-called depressed classes seem to be more intent on raising themselves than on the larger issue. We know that they have some cause for this attitude, as they have been oppressed too long. But they can very well achieve their objective by co-operating with the

All-Ceylon Tamil Congress than by standing aloof and fighting their battle single-handed. Indeed, the Congress has already expressed their sympathy for their point of view and are ready to meet their wishes. They should be especially careful lest the majority community might make a cat's paw of them to serve their selfish ends. Another Tamil section that should be wary is the Jaffna Association. No doubt it has cordially accepted the principle of balanced representation. But there is a section of the Association that insists on a privileged position for the Ceylon Tamils in the scheme. No one can deny that the Ceylon Tamil has always stood in the vanguard of political progress and deserve a high place in any Scheme. But they should remember the principle *Noblesse oblige*, nobility imposes obligation. If it comes to parting with some of their special privileges for making other minority sections content, they should do so. The principle that the smaller the minority the larger should be their proportionate share in legislative seats is a magnanimous and statesman-like position.

The Christian Community, we are proud to state, has taken this statesman-like position. If there is one community, that deserves special protection more than another, barring the depressed classes, it is this community. They are in doubt as to what is going to happen to their institutions that have been built for generations with much energy and expense. Further, this community, if specially represented, will form a cross section between the majority and minorities that will serve as a beginning of the party system. And yet Christians have passed a self-denying ordinance that for the furtherance of the political progress of the Island as a whole, they should, instead of urging their selfish claims, throw their lot with the rest of their community and repose confidence in them. We feel certain that their confidence will not be misplaced.

We must say a word of advice to the deputation of the All-Ceylon Tamil Congress that will go before the Commission. In arguing their case they should stress the fact that they approach the whole question from the national and not communal point of view. Unless they do this their influence will be lost on the Commissioners.

CORRESPONDENCE

LORD SOULBURY'S COMMISSION AND THE WORK AHEAD

Dear Sir,

There is a good deal of speculation in the country about the attitude of the Board of Ministers towards Lord Soulbury's Commission on Reforms. In view of the influential position occupied by the Ministers by reason of their holding office and by reason of the importance of the Commission on Reforms, it is desirable to apply our mind to the present situation.

A good number of us are inclined to think that the Hon'ble Mr. D. S. Senanayake who is reported to have acted 'Cicerone' to Lord Soulbury and his Colleagues, when they went round the cattle sheds, the dipping tanks and the dairies and watched the milking and butter making processes, will not deny the benefit of his advice and co-operation in the arduous constitutional duties which have been enjoined upon our distinguished visitors by His Majesty's Government. We are also fairly confident that Sir O. E. Goonetilleke, the "Eldus Achates" of Mr. Senanayake, both of whom could be trusted to play the role of the "Eldus Achates" of Mr. Senanayake, will not deny the benefit of his advice and co-operation in the arduous constitutional duties which have been enjoined upon our distinguished visitors by His Majesty's Government. We are also fairly confident that Sir O. E. Goonetilleke, the "Eldus Achates" of Mr. Senanayake, both of whom could be trusted to play the role of the "Eldus Achates" of Mr. Senanayake, will not deny the benefit of his advice and co-operation in the arduous constitutional duties which have been enjoined upon our distinguished visitors by His Majesty's Government.

With regard to the arduous nature of the work which has been placed on the shoulders, broad no doubt, of the distinguished Commissioners, who are in our midst, it might be profitable, to make a few observations. Our visitors being new to this country and to local conditions, it is possible, though not probable, that they might not fully grasp the realities of the situation in Ceylon and the inner side of things. We are aware that Sir Andrew Caldecott, our former Governor, who was also new to Ceylon and was ignorant of local conditions blessed the Ministers' previous Reforms Despatch with only six months' experience of things in the Island. We are also aware that Sir Andrew Caldecott stayed long enough in Ceylon to revise some of his views and that towards the tail end of his career, he made statements which were different from his earlier utterances. Newsiness to Ceylon and ignorance of conditions prevailing in a country like Ceylon are infirmities which are shared by Lord Soulbury and his esteemed colleagues with other distinguished people.

In the case of our ex-Governor, his knowledge of Ceylon, when called upon to write his report, was limited to the experience of a few months; in the case of Lord Soulbury's Commission, it is a matter of a few weeks even as it was in the case of the Earl of Donoughmore and his colleagues.

In the case of both the Donoughmore recommendations and the Caldecott Despatch, it was found out rather late in the day that the views and opinions expressed and the proposals for constitutional reform resulting therefrom were unsound and unsatisfactory. Our present visitors are placed in a similar difficulty being called upon to make their recommendations after an enquiry and stay in Ceylon for a few weeks.

There is one great vital difference between the present occasion and the earlier ones referred to. The Declaration of His Majesty's Government is to grant full responsible Government under the Crown on all matters of internal civil administration, barring Defence, Foreign Affairs, Foreign Trade and Currency. The decision arrived at as a result of the recommendations of Lord Soulbury and his colleagues might turn out to be final and irrevocable and the Imperial Government may not send in the future further Commissions to Ceylon as has been done on the present occasion. In the case of the Donoughmore Commissioners, and Sir Andrew Caldecott, there was not this element of finality.

The object of the Donoughmore Commissioners was the eradication of communalism and the transfer of power into the hands of the people of Ceylon as a whole. Their recommendations were avowedly made with this two-fold object. But the good intention of the Commissioners miscarried as a result of their erroneous conception of conditions in Ceylon and our political requirements. This in turn was due to their short stay in our midst and the superficial knowledge of men and things in our country. If the Donoughmore Commissioners had known something of the mentality of those who stand that the Commissioners' recommendations should be accepted because they gave 7/10th of Swaraj to the Sinhalese people (instead of to the Ceylonese people) they should not have recommended the present constitution. The Donoughmore Commissioners had also the benefit of being taken round the country and entertained by our people, even as the present Commissioners are having. But these two methods of acquiring knowledge are not sufficient and conclusive by themselves to enable investigators to know the truth and arrive at correct recommendations. It is superfluous to state that the method of investigation involves very much more on the part of both the people of the country and the Commission.

If Lord Soulbury and his Colleagues had previous experience of the life and conditions of His Majesty's Eastern Empire, it would no doubt to a great extent facilitate their work in Ceylon. It was the experience gained by some of our leaders of the Donoughmore Commissioners' FAUX PAS that made one of our State Councilors (Mr. G. G. Ponnambalam) when moving for a Commission on Reforms, asking for the appointment of a body of individuals with wide administrative experience in and knowledge of His Majesty's Eastern Empire to inquire into matters relating to the Constitution of Ceylon. I refer to the motion of Mr. G. G. Ponnambalam in the State Council about 5 years ago on this subject. Similarly, at the All-

Ceylon Public Meeting of Tamils held at the Town Hall, Colombo, under the Chairmanship of the late Mr. S. Kanagasabai, President of the Jaffna Association, about 1939, a motion in similar terms asking for the appointment of a Commission with a personnel of individuals with administrative experience and knowledge of the Eastern Empire, was moved and accepted. It is trusted that the Commissioners will be able to see things for themselves and also to see through things and arrive at just and correct conclusions.

The present Commissioners have an advantage over the Donoughmore Commissioners in that the former had not the precedent of any Commissioners going wrong with regard to Ceylon's constitutional affairs. Lord Soulbury and his colleagues have the benefit of the great lesson of the great mistake made by Lord Donoughmore and his colleagues and of enlightened and impartial public opinion in Britain and Ceylon condemning it as such. The public of Ceylon ought to be thankful to Sir Oliver Goonetilleke and his Ministerial and other friends for the hospitality which they have shown to our distinguished visitors. The public would have been still more grateful if the friends of Sir Oliver (not suave Sir Oliver himself, who is the very soul of courtesy and tact, born of deep wisdom) had displayed a certain amount of fairness and courtesy in dealing with Britain and things and men British, before the arrival of the Commissioners in our midst during the last 14 years of the working of the present constitution. Many of our leading men have become quiet and are now on their best behaviour. We are not sanguine that they will continue in this frame of mind once the Commissioners leave the shores of Ceylon.

It is also trusted that the weighty recommendation of the Commission will, in due course, be considered by a Select Committee of both Houses of Parliament following the Indian precedent in view of the great importance of Ceylon in the British Empire.

In the meanwhile, let us all join in wishing Lord Soulbury Sir Frederick Rees, to whom we offer our congratulations on his being made one of the King's Knights this New Year, and Mr. Burrows, a pleasant stay in our midst and success in the great mission entrusted to them.

Yours truly,
CEYLONESE.

[Our correspondent is unnecessarily alarmed about the influence our Sinhalese friends who have entertained the Commissioners might exert on them. They are all seasoned statesmen and know how to distinguish between private courtesy and public policy. As to their inexperience in local conditions, there are enough documents before them for the understanding of the true state of affairs. As our correspondent himself says, they have the Donoughmore example of failure to profit by. Everything will depend on the clarity, vigour and disinterestedness with which all communities will put their case. —Ed.]

William Mather Memorial Women's Centre

The Annual Celebration of the William Mather Memorial Women's Centre will take place on March 3rd, 1945, for the whole day. All friends are invited, children included. Please keep this date free, and come and spend a happy day together.

G. Aserwatham,

Secretary,

Women's Centre Board of Management.

Maruthanadam.

4-1.

FOR SALE

First class Paddy land for sale in Paranthan; about a mile and a half from the station. Good P. W. D. Road access, water-channel running past the field; rich yielding soil. Now is the chance to buy.

Apply to:

W. B. Canagaratnam,

Proctor,

3rd Cross Street,

Jaffna.

4-2.